

**NOVEMBER/DECEMBER 2020**

**BCM52/BECP55B/BFA52/UCM52/UFA52/  
UECP63C — PRACTICAL AUDITING**

Time : Three hours

Maximum : 75 marks

**SECTION A — (10 × 2 = 20 marks)**

Answer ALL questions.

1. What is a statutory audit?  
சட்டமுறை தணிக்கை என்றால் என்ன?
2. Write a note on social audit.  
சமூக தணிக்கை பற்றி சிறு குறிப்பு தருக.
3. What is an audit note book?  
தணிக்கை புத்தகம் என்றால் என்ன?
4. Define internal control.  
அகக் கட்டுப்பாடு இலக்கணம் தருக.
5. Define vouching.  
ஆதாரச் சீட்டு தணிக்கை வரையறு.
6. Name the various ledgers that come under the secreting of the auditor.  
தணிக்கையாளரின் ஆய்வுக்கு உட்பட்ட பல்வேறு பேரேடுகளை குறிப்பிடு.

7. How will you verify the fictitious assets?  
கற்பனைச் சொத்துக்களை எவ்வாறு சரிபார்ப்பாய்?
8. Mention the classification of assets.  
சொத்துக்களின் வகைகளை தெரிவி.
9. Who can fix the remuneration of first auditor?  
முதல் தணிக்கையாளரின் ஊதியத்தினை தீர்மானிப்பது யார்?
10. State a few names of documents that an auditor studies before commencing audit.  
தணிக்கை தொடர்க்கும் முன் தணிக்கையாளர் பார்க்க வேண்டிய ஆவணங்களை கூறு.

**SECTION B — (5 × 5 = 25 marks)**

Answer ALL questions.

11. (a) Explain the scope of auditing.  
தணிக்கையிலின் எல்லையை விவரி.  
**Or**  
(b) What are the features of marketing audit?  
சந்தை தணிக்கையியிலின் அம்சங்கள் என்ன?
12. (a) What are the objectives of audit programme?  
தணிக்கை நிரவில் நோக்கம் என்ன?

**Or**

- (b) Explain the objectives of internal audit.

அக தணிக்கையின் நோக்கங்களை விவரி.

13. (a) What are the importance of vouching?

ஆதார சீட்டு தணிக்கையின் முக்கியத்துவம் என்ன?

Or

- (b) How would you vouch a sales book?

விற்பனை ஏட்டை எவ்வாறு ஆதாரசீட்டு தணிக்கை செய்வாய்?

14. (a) Discuss the objectives of verification.

சரிபார்த்தவின் நோக்கங்களை விவாதி.

Or

- (b) As an auditor of a company, how would you verify prepared dividend?

இரு நிறுவன தணிக்கையாளராக முன்மொழியப்பட்ட பங்காதாயத்தை எவ்வாறு சரிபார்ப்பாய்.

15. (a) Write the duties of a company auditor.

நிறுமத் தணிக்கையாளரின் கடமைகளை எழுதுக.

Or

- (b) What are statutory liabilities and explain it.

இரு தணிக்கையாளரின் சட்டமுறை பொறுப்புகள் என்றால் என்ன? அதனை விவரி.

**SECTION C — (3 × 10 = 30 marks)**

Answer any THREE questions.

16. Explain the objectives of audit.

தணிக்கையின் குறிக்கோள்களை விவரி.

17. Discuss the contents of audit note book.

தணிக்கை புத்தகத்தின் சரத்துக்களை விவாதி.

18. Explain the points to be considered while vouching credit purchases.

கடன் கொள்முதலை தணிக்கை செய்யும் போது கவனிக்க வேண்டியவைகளை விளக்குக.

19. Discuss the steps to be taken for verification and valuation of investments.

முதலீட்டை சரிபார்க்கும் போதும், மதிப்பிடும், போதும் எடுக்க வேண்டிய படிநிலைகளை விவாதி.

20. What are the rights of auditor?

தணிக்கையாளரின் உரிமைகள் என்ன?